

செய்திகளும் குறிப்புகளும்

23.06.2022, ஆரோவில்வாசிகளுக்கான தமிழ் வார ஏடு, ஆரோட்ரடுகூடன், எண்: 957

கல்வி
ஸ்ரீ அரவிந்தர் & ஸ்ரீஅன்னை
5. புலன்களின் பயிற்சி

புலன்களின் வழுவற்ற நுட்பத்திற்கும் கூருணர்வுக்கும் தடையாக இருப்பவை யாவை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்; அப்போதுதான் அவற்றைக் களைவதற்கான மிகப் பயனுள்ள நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியும் முழுமையை எய்த விரும்புவோர், குறைபாட்டின் காரணத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தகவலைக் கொண்டுவரும் பாதைகளாகிய நரம்புகளுக்குத் தடையின்றி இயங்கும் திறனும், புலனுணர்வைப் பெறும் கருவியாகிய மனத்திற்குத் தன்னிடம் வரும் தகவல்களில் தலையிடாமல் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் திறனும் இருந்தால்தான் புலன்கள் வழுவற்ற நுட்பமும் கூருணர்வும் கொண்டவையாக இருக்கும் தம்மைப் பொறுத்த வரை, புலனுறுப்புக்கள் தம் வேலையைக் குறையின்றிச் செய்கின்றன. சரியான வடிவத்தைக் கண்ணும், சரியான ஒலியைக் காதுமும், சரியான சுவையை நாவும் சரியான தொடுகையைத் தோலும், சரியான மனத்தை மூக்கும் அளிக்கின்றன. முக்கியமானதோர் உதாரணமாகக் கண்ணின் செயற்பாட்டை ஆய்வோமெனில் நாம் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம் பொருளின் சரியான பிம்பம், கண்ணின் உட்திரையாகிய ரெடினா(retina)வில் தானாகவே உருவெடுக்கிறது; அதை மதிப்பிடுவதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அப்பிழை கண்ணினுடையதன்று, வேறு எதனுடையதாகவோ இருக்கும்.

அப்பிழை நரம்போட்டங்களில் இருக்கலாம். நரம்புகள் பாதைகளாக மட்டுமே செயல்படுகின்றன, புலனுறுப்புக்கள் அனுப்பும் தகவலை மாற்றும் திறன் அவற்றுக்குக் கிடையாது, ஆனால் பாதையில் தடங்கல் இருக்கலாம், தகவலின் நுட்பத்திற்கும் முழுமைக்கும் அத்தடங்கல் இடையூறாக இருக்கலாம். இந்த இடையூறு, தகவல் புலனுறுப்பு அடையும் போது ஏற்படுவதில்லை - அங்கு தகவல் இயல்பாகவே குறையற்றதாக இருக்கிறது; தகவல் மனத்தை அடையும்போது தான் இந்த இடையூறு ஏற்படுகிறது. மேற்கூறியதற்கு ஒரே விதிவிலக்கு உடலுறுப்பில் ஏதாவது ஊனம் இருப்பதாகும்; இது மருத்துவரைச் சார்ந்த விவகாரமாகும், கல்வியாளரைச் சார்ந்ததன்று.

அந்தத் தடங்கல், தகவல்கள் மனத்தைச் சேருவதையே தடைசெய்யக்கூடியதாக இருந்தால், அதன் விளைவாகப் புலன்களின் கூருணர்வுத்திறன் குறைபடுகிறது. உறுப்புக்களில் ஏற்கனவே ஏதாவது ஊனமிராவிட்டால், ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்காவிட்டால், பார்வை, கேட்டல், நுகர்தல், தொடுகை சுவை ஆகியவற்றின் குறைகளை, அதாவது புலனுணர்வுகள் வெவ்வேறு அளவுக்கு மழுங்கிப் போவதை குணப்படுத்துவது இயலும் நரம்புமண்டலத்தைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் தடங்கல்களை நீக்கலாம், கூருணர்வைச் சீர் செய்யலாம். இதற்கான எளிய பரிகாரம், சுவாசத்தைச் சீராக ஒழுங்கு படுத்துவதாகும்; இப்பயிற்சி தற்போது வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு குறிக்கோள்களுடன் ஐரோப்பாவில் மென்மேலும் பரவலாகப் பயிலப்பட்டு வருகிறது. இவ்வழி முறை நரம்புப் பாதைகளின் தடையற்ற, சிறப்பான செயற்பாட்டைத் தவறாமல் அளிக்கின்றது, இதைச் சரியாக முழுமையாகக் கடைப்பிடித்தால் புலனுணர்வுகள் உயரிய செயற்பாட்டை எய்துகின்றன. யோக முறையில் இதனை நாடிசுத்தி அல்லது நரம்புகளின் தூய்மைப்பாடு எனக் கூறுவர்.

நரம்புப் பாதையிலுள்ள தடங்கல், தகவல்களுள் சிறிதளவைக்கூட முற்றிலும் தடை செய்யக் கூடியதாக இல்லாமல் அவற்றை உருக்குலைவிப்பதாக இருக்கலாம். அச்சம் அல்லது திகிலினால் புலனுணர்வுகளில் உண்டாகும் விளைவுகளை, நாம் பலமுறை கண்டுள்ள உதாரணங்களாகக் கூறலாம் திகிலடைந்த குதிரை, பாதையில் கிடக்கும் கோணிய் பையை ஏதோ அபாயகரமான பிராணி என்று புரிந்துகொள்கிறது; திகிலடைந்த மனிதன் கயிற்றைப் பாம்பாகக் காண்கிறான், காற்றில் ஆடும் திரைச் சீலையை ஏதோ பெயுருவமெனக் காண்கிறான். உளவுணர்ச்சிகளின் கிளர்ச்சியால் நரம்புப் பாதைகள் பாதிக்கப்படுவதன் விளைவாகவே நரம்பு மண்டலத்தில் உருக்குலைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை குணப்படுத்துவதற்கான ஒரே வழி, நரம்புகளை அமைதியாகவும் திரமாகவும் இருக்கப் பழக்குவிப்பதாகும். இதையும் நாடிசுத்தி அல்லது நரம்புகளின் தூய்மைப்பாட்டால் செய்ய முடியும். இப்பயிற்சி உடலின் உலைவை அகற்றி அதற்கு அமைதியளிக்கிறது, உள் இயக்கங்கள் அனைத்தையும் நம் விருப்பப்படி அமைதியுடன் நடைபெறச் செய்கிறது, மனத்தைத் தூய்மைப்பாட்டிற்கு ஆயத்தம் செய்கிறது.

நரம்புப் பாதைகள் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும்போது தகவல்களில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால், அது மனத்திலிருந்து அல்லது மனத்தின் வாயிலாக வருவதாகத்தான் இருக்கமுடியும் நரம்புகளைப்போலவே, மனஸ் என்னும் ஆறாம் உணர்வும் ஒரு பாதையாகும் அது புத்தி என்னும் மூளைச் சக்தியுடன் தொடர்பேற்படுத்தும் பாதையாகும். மனத்தில் ஏற்படும் இடையூறு, மேலிருந்தோ கீழிருந்தோ வரக்கூடும். வெளியிலிருந்து வரும் தகவல், முதலில் புலன்களின் புற உறுப்புகளில் பதிவாகின்றது; இது நரம்புப் பாதைகளால் எடுத்துச் செல்லப்பட்டு, மறுமுனையில் சித்தம் என்னும் இயக்கமற்ற நினைவகத்தில் மறுபதிவு செய்யப்படுகின்றது. அங்கு காட்சி, ஒலி, மணம், தொடுகை, சுவை ஆகிய எல்லாப் புலனுணர்வுகளின் பதிவுகளுமே சேர்த்துவைக்கப்படுகின்றன. மனஸ் அவற்றை புத்திக்குத் தெரிவிக்கின்றது. மனஸ் ஒரு பாதையாக இருப்பதுடன், தானே ஒரு புலனுறுப்பாகவும் இயங்குகிறது. புலனுறுப்பு என்னும் முறையில், மனஸ் மற்ற புலனுறுப்புக்களைப் போன்று இயல்பாகவே பழுதின்றி இயங்குவதாகும்; ஆனால் அது பாதையாக செயற்படும்போது, அதில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தகவல்கள் தடையுறவோ உருக்குலையவோ கூடும்.

புலனுறுப்பு என்னும் முறையில், மனஸ் நேரடியாக வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் கருத்துப்பதிவுகளைப் பெறுகின்றது. இப்பதிவுகள் முற்றிலும் சரியானவையாகவே இருக்கின்றன; ஆனால் அவை புத்திக்குத் தெரிவிக்கப்படும் போது அத்தெரிவிப்பு புத்தியை அடையாதிருக்கலாம், அல்லது அவை உருக்குலைந்து, பொய்யான அல்லது ஓரளவுக்குப் பொய்யான பதிவுகளாகப் போய் சேரலாம். கண், காது, மூக்கு நா, தோல் ஆகியவற்றிலிருந்து வரும் தகவல்களின் பதிவை மனத்திலுள்ள இடையூறுகள் பாதிக்கலாம் எனினும், அவை மிக மோசமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நேரடியான மனப்பதிவுகளை அந்த இடையூறுகள் மிக மோசமாகப் பாதிக்கின்றன; மனத்தின் பெரும்பாலான பிழைகள் இங்குதான் தோன்றுகின்றன. முக்கியமாக எண்ணப் பதிவுகளையே மனம் நேரடியாகப் பெறுகின்றது; ஆனால் மனம் வழக்கமாகப் புலன்களிடமிருந்து பெறுபவையாகிய வடிவம், ஒலி போன்ற எல்லாப் பதிவுகளையும்கூட அது நேரடியாகவே பெறக்கூடும். மனம் இவ்வாறு நேரடியாகப் பதிவுகளைப் பெறுகின்ற திறன் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்கும்போது, அதை நாம் யோக ஒழுக்கத்தில் சூக்கும் திருஷ்டி அல்லது பதிவுகளை நுண்மையாகப் பெறுதல் என்கிறோம்.

(தொடரும்...)

செயற்குழுவின் தகவல், தேதி 11.06.2022 (Update from the Working Committee dated 11th June 2022)

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

தற்போதைய சில தலைப்புகள் குறித்த தகவல்களை தங்களுக்கு நாங்கள் அளிக்க விரும்புகிறோம்.

1. ஆரோவில் அவை (கவுன்சில்), எஃப்ஏஎம்சி, செயற்குழு ஆகியவற்றின் வழக்கமான கூட்டங்கள் தொடர்கின்றன செயற்குழு ஆரோவில் அவையையும் (கவுன்சில்), தேவைப்படும்போது, சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு விதிவிலக்கான பிரச்சினைகளுக்கான பதில்கள் குறித்து விவாதிக்கவும், பிரச்சினைகளுக்கு மறுமொழியை விவாதிக்கவும், ஒருங்கிணைக்கவும் குடியிருப்பாளர்கள் பேரவையின் (ரெசிடென்ஸ் அசெம்பிளி) நிதி மற்றும் சொத்துக்கள் மேலாண்மைக் குழுவை (எஃப்ஏஎம்சி) தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆரோவில் மற்றும் குடியிருப்பாளர்கள் பேரவையின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீதான தமது பார்வையை செயல்படுத்த செயலாளர் அவர்களின் தொடர்ச்சியான ஒருதலைப்பட்ச முயற்சிகள் குறைந்த எண்ணிக்கையிலான சுயமாக நியமிக்கப்பட்ட குடியிருப்பாளர்களால் ஆதரிக்கப்படுகின்றன, மேலும் இது பல குடியிருப்பாளர்களுக்கு குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல குடியிருப்பாளர்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பதன் மூலம், குடியிருப்பாளர்கள் பேரவையின் முடிவுகள் மற்றும் ஒருமைப்பாட்டிற்காக நிலைநிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் காண்கிறோம், அத்துடன் ஆரோவில்லின் முக்கிய நோக்கத்திற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் முக்கியமான அதன் சொந்த செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளை நடத்துவதற்கு அது அதிகாரம் அளிக்கிறது.

2. நிர்வாகப் பேரவையால் (கவர்னிங் போர்டு) ஏடிடிசி மற்றும் எஃப்ஏஎம்சி-இன் சர்ச்சைக்குரிய 'கலைப்பு' மற்றும் 'அமைப்பு' நிர்வாகப் பேரவையின் செயலாளரின் அலுவலகம், ஆரோவில் நகர வளர்ச்சி அவையை புதிய நிலையாணையுடன் மறுசீரமைத்து, அலுவலக ஆணை மூலம் உறுப்பினர்களை நியமித்துள்ளதாகக் கூறுகிறது. இதேபோல், நிர்வாகப் பேரவையும் எஃப்ஏஎம்சியை, நிர்வாகப் பேரவையின் குழுவாக மறுசீரமைத்துள்ளது என்று செயலாளரின் அலுவலகம் கூறுகிறது. 2016-இல் முறையான முடிவின்படி, இந்தக் குழு பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட ஆர்ஏ பணிஆணையுடன் செயல்பட்டு வருகிறது. குடியிருப்பாளர்கள் பேரவையின் எஃப்ஏஎம்சி விதிகள் மற்றும் விதிமுறைகளில் இருந்து எழும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது எப்போதும் குடியிருப்பாளர்கள் பேரவையால் அமைக்கப்பட்ட ஒரு பணிக் குழுவாக இருந்து வருகிறது, மேலும் இது அனைத்து முந்தைய நிர்வாகப் பேரவைகளாலும் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையாணை மற்றும் அலுவலக ஆணைகள் எங்களுடனோ அல்லது பரந்த சமூகத்தினருடனோ பகிர்ந்து கொள்ளப்படவில்லை, அவை கேள்விக்குரிய நடைமுறைகளாகும்.

செயற்குழு, எஃப்ஏஎம்சி, நுழைவு வாரியம்/ சேர்க்கைக் குழு, வெளியேற்றம்/நீக்கம் குழு, டிடிசி, ஆரோவில் அல்லது ஆரோவில் பவுண்டேஷன் சட்டம், 1988-இன் பிரிவு 19.3-இன் கீழ் அமைக்கப்பட்ட பிற குழு அல்லது கமிட்டிக்கு குடியிருப்பாளர்கள் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது குடியிருப்பாளர்கள் பேரவையின் தனிச்சிறப்பு ஆகும். மற்ற இரண்டு அதிகார அமைப்புகள் அதாவது நிர்வாகப் பேரவை அல்லது பன்னாட்டு ஆலோசனைக் குழு, அத்தகைய குழுக்கள் அல்லது கமிட்டிகளுக்கான உறுப்பினர்களை முன்மொழிய விரும்பினால், அதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு மூலம் ஒத்துழைப்பதற்கான சரியான அதிகாரம் குடியிருப்பாளர்களின் பேரவையாக இருக்கும். அத்தகைய குழுக்கள் மற்றும் கமிட்டிகளுக்கான குடியிருப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு செயல்முறை நன்கு அமைக்கப்பட்டு மரியாதைக்குரியது, இருப்பினும் நாம் கற்றுக்கொண்டு சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு அதை மாற்றியமைக்கிறோம். குடியிருப்பாளர்கள் பேரவை ஆனது ஆரோவில் பவுண்டேஷனின் வேறு எந்த அமைப்பிற்கும் அதன் குழு மற்றும் கமிட்டி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கவில்லை.

அத்தகைய குழுக்கள் மற்றும் கமிட்டிகளுக்கான குடியிருப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு செயல்முறை நன்கு வரையறுக்கப்பட்டு மதிக்கப்படுகிறது, இருப்பினும் நாம் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு கற்றுக்கொண்டு அதை மாற்றியமைக்கிறோம். குடியிருப்பாளர்கள் பேரவை ஆனது ஆரோவில் பவுண்டேஷனின் வேறு எந்த அமைப்பிற்கும் அதன் குழு மற்றும் கமிட்டி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கவில்லை.

சில கூடுதல் பின்னணியாக, நிர்வாகப் பேரவையின் நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாகக் குழு (Organization and Governance Committee) குடியிருப்பாளர்கள் பேரவையுடன் ஈடுபடவில்லை என்ற விஷயத்தை ஆரம்ப கட்டத்தில் செயற்குழு எழுப்பியது என்பதை நினைவில் கொள்ளவும். நிர்வாகப் பேரவையின் 58வது கூட்டத்தின் குறிப்புகளுக்கான அதன் பதிலில், செயற்குழு இவ்வாறு தெரிவித்தது: "ஆரோவில் குடியிருப்பாளர்கள் மற்றும் பணிக் குழுக்கள் மூலம் ஆரோவில்லில் நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாகத்தை மதிப்பாய்வு செய்யவும் மேம்படுத்தவும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்பாளர்கள் பேரவை மற்றும் பன்னாட்டு ஆலோசனைக் குழு ஆகிய பவுண்டேஷனின் மற்ற 2 அதிகார அமைப்புகள் பிரதிநிதிகளைச் சேர்த்து இந்தக் குழு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்."

நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாகக் குழு, நிர்வாகப் பேரவைக்காக தயாரித்த அதன் பரிந்துரைகளை குடியிருப்பாளர்கள் பேரவை உடனோ அல்லது அதன் செயற்குழு உடனோ கலந்தாலோசிக்கவில்லை.

3. பணிக் குழுக்களுக்கான வரவிருக்கும் தேர்வு செயல்முறை - ஆரோவில் அவை (கவுன்சில்), ஏடிடிசி, நுழைவு வாரியம், எஃப்ஏஎம்சி, செயற்குழு ஆகியவற்றிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள தேர்வு செயல்முறையில் பங்கேற்கும் ஆரோவில் குடியிருப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் மிகவும் ஆதரிக்கிறோம். முன்பு தெரிவித்தபடி, இவை யாவும் குடியிருப்பாளர்கள் பேரவையின் குழுக்கள், எனவே அவை கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்முறைகளால் நியமிக்கப்பட வேண்டும். இந்த தீவிரமான காலக்கட்டத்தில் பணிக் குழுக்களுக்கு எத்தனை பேர் நியமனம் செய்து தங்களை

முன்னிறுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்பது உண்மையிலேயே உற்சாகமளிக்கிறது. தேர்வுக் குழுக்களை அமைப்பதற்காக தோராயமாக (ரேண்டமாக) தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.

4. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது - 13.06.2022-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சென்னையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் லம்பா பிரதிநிதித்துவப்படுத்திய குடியிருப்பாளர்கள் பேரவையின் செயற்குழு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. மாண்புமிகு உயர்நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை என்னவெனில், குடியிருப்பாளர்கள் பேரவை மற்றும் அதன் சட்டப்பூர்வமான செயற்குழுவின் பணிகளில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு ஆரோவில் பவுண்டேஷனைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதன் செயலாளரிடம் கேட்டுக் கொள்ளவேண்டும். ஆரோவில் பவுண்டேஷன் செயலாளரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 20.06.2022 தேதி திங்கட்கிழமை நடைபெறும் அடுத்த விசாரணை வரை ஆரோவில் பவுண்டேஷன் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

5. எ.ஃப்.ஐஆர் (FIR) முன்ஜாமீன் வழங்கப்பட்டது - 2022 மே-இல், மூன்று செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஆறு ஆரோவில்வாசிகள் மீது துணைச் செயலாளர் எ.ஃப்.ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த விண்ணப்பத்தை சவால் செய்ய செயலாளர் அலுவலகம் முயற்சித்த போதிலும், முதல் விசாரணை மே 25ஆம் தேதியும், இரண்டாவது விசாரணை ஜூன் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் நடந்தது, அதில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஒரு முன்ஜாமீன் என்பது, குற்றம் நிரூபிக்கப்படும் வரை, எந்த ஒரு நபரும் எந்த வகையிலும் சிறை வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு தடுப்பு நிவாரணமாகும். அதாவது அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வராதவரை கைது செய்து சிறையில் அடைக்க முடியாது. இந்த ஆறு குடியிருப்பாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தப் பொருளும் இல்லை என்றும், குடியிருப்பாளர்கள் பேரவையையும் அதன் பணிக்குழுக்களையும் செயலாளரின் அலுவலகத்தின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அடிபணியச் செய்யும்படி அச்சுறுத்தும் தீவிர முயற்சி என்றும் செயற்குழு கூறுகிறது. குடியிருப்பாளர்கள் பேரவையின் முடிவுகளையும் அதன் செயல்பாட்டையும் பாதுகாப்பதன் மூலமும் நிலைநிறுத்துவதன் மூலமும் நாங்கள் எங்கள் கடமையை தொடர்ந்து செய்வோம் என்பதை உறுதியளிக்கிறோம்.

6. சமூகத்தின் கூட்டங்கள் - ஆரோவில் சவாலான காலக்கட்டத்தை எதிர்கொண்டாலும் குடியிருப்பாளர் பேரவையைத் தொடர்ந்து தொடர்பு கொள்வதும், தகவல் தெரிவிக்கப்படுவதும், செயல்படுவதும் முக்கியம் என்பதால், தேவைக்கேற்ப அமைதியான கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை நடத்துவதற்கு செயற்குழு ஊக்குவிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக சில தனிநபர்களால் பரப்பப்பட்ட உள்ளூர் ஆரோவில்வாசிகள் மற்றும் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஆரோவில்வாசிகள் என்ற தவறான மற்றும் பிளவுபடுத்தும் கதையை நாம் தொடர்ந்து நமது வேறுபாடுகளை ஒன்றிணைப்பது முக்கியம். இது சம்பந்தமாக, ஜூன் 13 திங்கட்கிழமை தமிழ் ஆரோவில்வாசிகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இருமொழிகளில் நடைபெற்ற கூட்டத்திற்கும், ஒரு சமூகமாக ஒன்றிணைவதற்கான உண்மையான முயற்சிகளை நிலைநிறுத்துவதற்கான பிற முயற்சிகளுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.

7. தகவல்தொடர்பு முறைகள் - auroville.org.in டொமைனை கையகப்படுத்தியதிலிருந்து, செயற்குழு மெயில்பாக்ஸ், ஆரோநெட் இயங்குதளம் மற்றும் சமூகத்தின் மாஸ்புல்ல்டின், செயற்குழு மற்றும் ஆரோவில் அவை ஆகியவை மாற்றுத் தொடர்பு முறைகளை அமைக்கத் தொடங்கியுள்ளன. பணிக்குழுவை workcom@auroville.services என்ற முகவரியில் அணுகலாம், மேலும் ஒரு புதிய மாஸ்புல்ல்டில் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது, இந்தப் படிவத்தை ([this form](#)) நிரப்புவதன் மூலம் நீங்கள் இதில் சேரலாம். மற்ற மாற்று தகவல்தொடர்பு முறைகள் ஆராயப்படுகின்றன, ஆனால் அவை வெளியிடப்படுவதற்கு சிறிது காலம் ஆகலாம், எனவே அந்தத் தேவை உணரப்பட்டால், கலந்துரையாடலுக்காக தங்களுடைய சொந்த தனிப்பட்ட இடங்களை உருவாக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மேலும் விரைவில். சேவையில், குடியிருப்பாளர்கள் பேரவையின் செயற்குழு - சாலி, எலிசா, ழில், ஹேமந்த், ஜு



வீட்டுவசதி வாரிய அறிக்கை - 2022 ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல் (Housing Board Report Jan, Feb, Mar & Apr 2022)

வீட்டுவசதி வாரிய உறுப்பினர்கள் - அன்பு (லெவெனீர்) (2022 மார்ச்சில் விலகினார்), ஏஞ்சலா (சமூக உறுப்பினர்), ஏஞ்சலோ (எ.ஃப்.ஏஎம்சி), அரவிந்த் (வீட்டுவசதிச் சேவை), பாரதி (சமூக உறுப்பினர்), எலைன் (லெவெனீர்) (2022 ஏப்ரலில் இணைந்தார்), ஐயப்பன் (சமூக உறுப்பினர்), ரீமா (சமூக உறுப்பினர்), சுந்தர் (வீட்டுவசதிச் சேவை) (2022 ஜனவரியில் விலகினார்), வெங்கட் (சமூக உறுப்பினர்). இராம நாராயணா (நுழைவு வாரியம்) (2022 பிப்ரவரியில் விலகினார்), சிவா (ஆரோவில் அவை) வீட்டுவசதி வாரியத்தின் வள நபர்கள். தற்போதைய வீட்டுவசதி வாரியக் கொள்கையின்படி கோரம் 5 உறுப்பினர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டங்கள்: ஒவ்வொரு புதன்கிழமையும் டவுன் ஹால் கூட்ட அறையில் நடைபெறுகிறது.

ஆரோவில்வாசிகளிடமிருந்து நிரந்தர வீடுகளுக்கான கோரிக்கைகள் - ஆரோவில்வாசிகள் மற்றும் புதிதாய்ச்சேர்ந்தவர்களிடம் இருந்து நிரந்தர வீட்டுத் தீர்வுகளுக்கான கோரிக்கைகள் வீட்டுவசதி வாரியத்திற்கு தொடர்ந்து வருகின்றன. மிகவும் சிறப்பு வாய்ந்த சூழ்நிலைகளைத் தவிர, வழக்கமான திறந்த பரிமாற்ற செயல்முறை மூலம் மட்டுமே நிரந்தர வீடுகளை ஒதுக்க முடியும். நீங்கள் வீட்டுவசதி தீர்வைத் தேடுகிறீர்கள் என்றால், ஆரோநெட் மூலம் விண்ணப்பிக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கர்ப்ப காலநிலை காரணமாக தற்காலிக இடத்திற்கான கோரிக்கை - தாஹிர் மற்றும் அவரது பார்ட்டனரின் கர்ப்ப காலநிலை காரணமாகவும், அவர்களின் தற்போதைய பொருத்தமற்ற வீடு காரணமாக க்ரியாவில் ஒரு வருடத்திற்கு, நீட்டிக்க முடியாத பிரிட்ஜிங் வீட்டில் தங்கியிருப்பதற்கான ஏவிஎச்எஸ் ஆதரவளிக்கப்பட்ட கோரிக்கைக்கு வாரியம் ஒப்புக்கொண்டது.

வீட்டுவசதி வளர்ச்சிக்கான சாத்தியமான பகுதிகளின் பட்டியல் - வீட்டுவசதி வாரிய உறுப்பினர்கள் புதிய வீட்டு மேம்பாடுகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ள பல நிலப்பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். சாத்தியமான பகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக பிப்ரவரி 17ஆம் தேதி ஏடிடிசியிடம் ஒப்படைக்கப்பட்டது. **முன்பு வெர்னர் பொறுப்பாளராக இருந்த சொத்துக்களைப் பிரித்தல்** - முன்பு வெர்னர் பொறுப்பாளராக இருந்த வீட்டை ஒரு தனிநபர், தம்பதியர் மற்றும் ஒரு குடும்பத்திற்கான வீடு என 3 குடியிருப்புகளாகப் பிரிக்க வாரியம் முடிவு செய்தது. சொத்துக்கள் மிகவும் மலிவு விலையில் இருக்கும் வகையில் மானியம் வழங்கப்பட்டது. வழக்கமான முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நிறுவன நிர்வாகிகள் வீட்டிற்கான பழுதுபார்ப்பு உதவி தொடர்பாக எ.ஃப்.ஏ.எம்.சி இடமிருந்து விளக்கம் - நிறுவன நிர்வாகிகள் வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியுமா என்பது குறித்து வாரியம் எ.ஃப்.ஏ.எம்.சி.யிடம் விளக்கம் கேட்டது. இது இன்னும் சாத்தியம் என்று எ.ஃப்.ஏ.எம்.சி. உறுதிப்படுத்தியது, எனவே நிறுவன நிர்வாகிகள் தங்கள் இருப்புநிலைக் கணக்கை சமர்ப்பித்து பரிசீலனை செய்து சரிபார்த்து பிறகு பழுதுபார்ப்பு உதவி குறித்து வீட்டுவசதி வாரியம் முடிவு செய்யும்.

நியூ கம்ப்யூனிட்டிக்கு தற்காலிகமாக குடியேற வேண்டுகோள் - செர்ட்டிபைட்டில் உள்ள நியூ கம்ப்யூனிட்டிக்கு 6 மாத காலத்திற்கு வசிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பான வெரோனிக்கின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

மேங்கோ கார்டன் - 2011-இல் விரப்பனுக்கு மேங்கோ கார்டனில் வீட்டுவசதிச் சேவை ஒரு வீட்டை மாற்றிக் கொடுத்தது. அப்போது வீட்டின் அளவு 60 சதுர மீட்டர். 2020-இல் நடந்த மேங்கோ கார்டன் பிளாட் ஒதுக்கீடு செயல்முறையில் 3 மனைகள் ஒதுக்கப்பட்டன: மாரியப்பன் O, மாரியப்பன் G. & சங்கர்தேவி. சங்கர்தேவி பின்னர் வெளியேறியதால், ஒரு பிளாட் காலியாக இருந்தது.

07/10/20 அன்று வீட்டுவசதி வாரியக் கூட்டத்தில் ஸ்ரீவத்சலா (ஏடிடிசி) விரப்பனின் வீட்டின் ஒருபகுதி தனியார் நிலத்தில் இருப்பதாகவும் அதனால் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும் வீட்டுவசதி வாரியத்திற்குத் தெரிவித்தார். அப்போது அமைக்கப்பட்ட வீட்டுவசதி வாரியம், தனியாரின் நிலம் தொடர்பான பிரச்சனை தீரும் வரை, வீட்டுவசதிச் சேவையின் அவ்வீட்டின் பொறுப்பை ஏற்று, அதை நியூகம்மர் வீடாக மாற்றி, விரப்பனின் வருங்கால வீடுகளுக்கு வீட்டின் மதிப்பை ஈடுகட்ட முடிவு செய்தது.

புதிய வீட்டுவசதி வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, மேங்கோ கார்டனில் காலியாக உள்ள இடத்தை விரப்பனுக்கு ஒதுக்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியத்திற்கு (எஃபி) ஏடிடிசி உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார். ஏடிடிசி உறுப்பினருக்கு ஆதாய முரண்பாடு (குடும்ப உறவு) இருப்பதால், முடிவெடுப்பதில் இருந்து விலகமாறு எஃபி கேட்டுக் கொண்டது. பின்னர் ஏடிடிசி இடமிருந்து வேண்டுகோள் வந்தது. எஃபி அவ்வேண்டுகோளைப் பரிசீலித்தது, ஆனால் அந்த பிளாட்டுக்கு ஒரு வெளிப்படையான மற்றும் பொதுப்படையான சமூக செயல்முறை இருக்கவேண்டும் என்று முடிவு செய்தது, குறிப்பாக சில சமூக உறுப்பினர்கள் விரப்பனுக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு ஆட்சேபனைகளை எழுப்பினர். விரப்பனும் வேறு எவரும் விண்ணப்பிக்கலாம் மற்றும் வீட்டுவசதி வாரியம் அப்பிளாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அவரது சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளும்.

மேங்கோ கார்டனில் உள்ள தனியார் நிலம் தொடர்பாக, வருங்காலத்தில் தனியார் நிலத்தின் உரிமையாளர் அந்நிலத்தைப் பரிவர்த்தனை செய்துகொள்ள விரும்புவதால், நிலைமை அவசரமானது அல்ல என நில வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு வீட்டின் மதிப்பீட்டின்போது, வீடு இப்போது 93 சதுர மீட்டர் என்று பதிவு செய்யப்பட்டது. இது என்ஓசி பெறப்பட்டதா மற்றும் தனியார் நிலத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டதா என்பது குறித்து திருப்திகரமாக பதிலளிக்கப்படாத சில கேள்விகளை எழுப்பியது.

எஃபி முடிவுக்குப் பிறகு, விரப்பனின் கட்டிட விண்ணப்பத்தில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஏடிடிசி, எஃபிக்கு தகவல் கொடுத்துள்ளது.

ஊழியர் குடியிருப்பு வீட்டு ஒப்பந்தத்திற்கான வேண்டுகோள் - ஆரோடேம் சமூக உறுப்பினரிடமிருந்து ஊழியர் குடியிருப்பு ஒப்பந்தத்திற்கான வேண்டுகோளை எ.ஃப்.ஏ.எம்.சியின் இறுதி முடிவுக்காக அதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஏடிடிசி, நிலவாரியம், எ.ஃப்.ஏ.எம்.சி உடன் எஃபி சந்திப்பு - 08/02/22 அன்று நடைபெற்ற இக்கூட்டுக் கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) செயல்முறை - என்ஓசிக்கான எந்தவொரு வேண்டுகோளுக்கும் கொடுக்கப்பட்ட செயல்முறையை ஏடிடிசி பின்பற்றும் என்பது ஏடிடிசியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பச் செயல்முறையை தொடர்ந்து, இரண்டு வாரம் காலம் கருத்துக்கேட்புக்காக சமூகத்திற்கு அறிவிக்கப்படும்.

எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை எனில், என்ஓசிக்கான வேண்டுகோள் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், சமூகத்திற்கு தெரிவிக்கப்படும். ஆட்சேபனைகள் தீர்க்கப்பட்டதும், மீண்டும் சமூகத்திற்கு அறிவிக்கப்படும்.

தனி வீடுகளைக் கட்டுவதற்கான ஒதுக்கீட்டு செயல்முறை - கட்டுமானத்திற்காக உள்ள எந்தவொரு மனையும் அளிக்கப்பட்டுள்ள அளவுகோல்கள் மற்றும் அளவுருக்களின்படி ஏடிடிசி மற்றும் வீட்டுவசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும்.

கட்டுமானத்திற்கான காலியிடங்கள் - மேங்கோ கார்டன், பிராமிஸ் & பிரடெர்னிட்டி ஆகிய இடங்களில் கட்டுமானத்திற்காக உள்ள காலியிடங்கள் தொடர்பான கோரப்பட்ட தகவல்கள் விவரங்கள் ஆகியவற்றை வீட்டுவசதி வாரியத்திற்கு ஏடிடிசி வழங்கும்.

சுந்தரமுர்த்தியின் வீடும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் - நிலவாரியம், வீட்டுவசதி வாரியம், ஏடிடிசி ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆரோமாடலில் சுந்தரமுர்த்தி வசித்த வீட்டைப் பார்வையிட்டு அந்த இடத்தின் அளவு, பல்வேறு விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வார்கள்.

ஆரோவில் புறப்பகுதியில் உள்ள மனைகள் - வீட்டுவசதி வாரியமும் நில வாரியமும் இணைந்து, வீடுகள் கட்டுவதற்கான மனைகளின் பட்டியலை உருவாக்கியுள்ளது. ஏடிடிசி அந்நிலங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்யும். வீட்டுவசதி வாரியம், நில வாரியம், எ.ஃப்.ஏ.எம்.சி ஆகியவற்றிற்கு அதுகுறித்த தகவலை ஏடிடிசி அளிக்கும்.

புதிய சொத்துக்களின் தேய்மானத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விளக்கம். எ.ஃப்.ஏ.எம்.சியின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகு, வீட்டுவசதி வாரியமானது நிலையான 0.3% மாதாந்திர தேய்மானமானது, சொத்தின் முதல் வருடம் முடிந்த பிறகு மட்டுமே பயன்படுத்தப்படும் என முடிவு செய்தது.

வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடு தொடர்பாக ஆஸ்பிரேஷன் குடியிருப்பின் ஆட்சேபனைகள் உடனடி வீட்டுவசதித் தீர்வு தேவைப்படும் ஆரோவில்வாசி சார்பாக ஆரோவில் அவை உதவி கோரியது. அவரது அவசர மற்றும் உடனடித் தேவையின் அடிப்படையில், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்நபர் செய்துவரும் அங்கீகரிக்கப்பட்ட பணிக்காக ஆஸ்பிரேஷனில் வீட்டை ஒதுக்க வீட்டுவசதி வாரியத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆஸ்பிரேஷன் குடியிருப்பு இந்த ஒதுக்கீட்டை எதிர்த்தது. வீட்டுவசதி வாரியம் அவர்களின் கருத்துக்களை பரிசீலித்தது. ஆனால் அவர்களது வழியைப் பின்பற்றவில்லை. இந்த ஒதுக்கீடு ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படும்.

முன்னாள் மூன்-மார்க் வீட்டை வீட்டுவசதிச் சேவைக்கு மாற்றுதல் - மூன்-மார்க் ஆஸ்பிரேஷனில் உள்ள தனது வீட்டை வீட்டுவசதிச் சேவைக்கு ஒப்படைக்க ஒப்புக்கொண்டார். வீட்டுவசதி வாரியம் முதலில் வீட்டை மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டு வழக்கமான முறையில் விண்ணப்பங்களைப் பெற்றது. இருப்பினும், உள்கட்டமைப்பு இல்லாதது, வீட்டின் மோசமான நிலை ஆகிய கூடுதல் தகவல்களைப் பெற்ற பின்னர், வீடு மாற்றத்தை இரத்து செய்ய வாரியம் முடிவு செய்தது. அதற்குப் பதிலாக 3 புதிய வீடுகளை வடிவமைக்க வாரியம் முடிவு செய்தது. சாத்தியமான தளவமைப்பு வீட்டுவசதி சேவை பழுதுபார்ப்பு ஒருங்கிணைப்பாளரால் செய்யப்பட்டது. ஏடிசியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

ஓசர்/ ஓரங்காவில் வீடு பரிமாற்றத்தை முறைப்படுத்துதல் - ஓசரில் உள்ள கிரேஸ், ஓரங்காவில் உள்ள கவிதா ஆகியோருக்கு இடையேயான தற்காலிக வீடு பரிமாற்றம் ஒப்பந்தம் நடந்து ஒரு ஓராண்டு ஆகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் மகிழ்ச்சியடைந்து உள்ளதால், அதை நிரந்தரப் பொறுப்பாளர் ஒப்பந்தமாக மாற்றுமாறு கோரியுள்ளனர். வீட்டுவசதிக் கொள்கைக்கு இணங்க இவ்வேண்டுகோள்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

ஃபோனி ஃபார்ம் பிரிட்ஜிங் அவுஸ் ஒப்பந்தம் நீட்டிப்பு. ஜெயசுதாவின் வேண்டுகோளின்படி, ஃபோனி ஃபார்மில் பிரிட்ஜிங் அவுஸ் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

வீட்டுவசதிச் சேவை ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மாத்திரமந்திரின் நிர்வாகிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டதன் காரணமாக, ஜனவரியில் வீட்டுவசதி வாரியத்தில், தனது வீட்டுவசதிச் சேவை ஒருங்கிணைப்பாளர், வீட்டுவசதிச் சேவை பிரதிநிதி ஆகிய பதவிகளை அவர் இராஜினாமா செய்தார். சமூகத்தவரிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்ற பிறகு, வீட்டுவசதி வாரியம் புதிய ஒருங்கிணைப்பாளராக முன்பு வீட்டுவசதி வாரியத்தின் செயலாளராக இருந்த எமி ட-ஐ நியமித்தது. எஃப்ஏஎம்சி பின்னர் அவரது நியமனத்திற்கும் ஒப்புதல் அளித்து, வீட்டுவசதி வாரியத்திற்கான அவரது நியமனத்தை பரிசீலிக்கும் முன் ஒரு மாதம் பரிட்சார்த்த காலம் இருக்கும் என கூறியது. சுந்தரின் பல வருட சேவைக்கு வீட்டுவசதி வாரியம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

இன்ஸ்பிரேஷனில் குடும்பத்திற்கான அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு - இன்ஸ்பிரேஷனில் உள்ள குடும்பத்திற்கான (முன்னாள் கிருஷ்ணா மையர்) அடுக்குமாடி குடியிருப்பு வேலு (கேஸ் சர்வீஸ்) & குடும்பத்திற்கான ஒதுக்கீடு, இறுதியாக முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு செயல்முறைக்கு ஏற்ப இன்ஸ்பிரேஷன் குடியிருப்பாலும் வீட்டுவசதி வாரியத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

நியூகம்மர் வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்குமாறு வீட்டுவசதிச் சேவை வேண்டுகோள் - சரண்டரில் உள்ள நியூகம்மர் வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்குவதற்கான வீட்டுவசதிச் சேவையின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது.

நியூ ஸ்கூல் கிராஃப்ட் குறித்து எஃப்ஏஎம்சியின் வேண்டுகோள் - உடனடியாக வீடு தேவைப்படும் ஒரு ஆரோவில்வாசி குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன் நியூ ஸ்கூல் கிராஃப்ட் நிறுவனத்தின் கீழ் உள்ள ஒரு வீட்டை வீட்டுவசதிச் சேவைக்கு மாற்றுவதற்கான வேண்டுகோளை பரிசீலிக்குமாறு வீட்டுவசதி வாரியத்தை எஃப்ஏஎம்சி கேட்டுக்கொண்டது. இலவச வீடுகளுக்கான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குறிப்பிட்ட குடும்பத்திற்கு வீட்டை வழங்க வீட்டுவசதி வாரியம் ஒப்புக்கொண்டது.

இணை- பொறுப்பாளருக்கான வேண்டுகோள்கள் - வீட்டுவசதி வாரியம், எல்விரா & ஃபேபியன் - பிச்சாண்டிக்குளம், பூபாலன் & ஸ்ரீரஞ்சினி - ஜெய்மா, பத்மாவதி மணி & பவித்ரா - பிரடெர்னிட்டி, பகவான்தாஸ் & கிறிஸ்டின் - பிரடெர்னிட்டி ஆகியோரின் இணைப் பொறுப்பாளர் ஒப்பந்தத்திற்கான வேண்டுகோள்களை பரிசீலித்து அவற்றுக்கு ஒப்புதல் அளித்தது.

முன்பு ரோமா பொறுப்பாளராக இருந்த வீடு - முன்பு ரோமா பொறுப்பாளராக இருந்த வீடு, குவான் & கமிலா ஆகியோர் செய்துவரும் அங்கீகரிக்கப்பட்ட வேலைக்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இராமநாராயணா வீட்டுவசதி வாரியத்தில் இருந்து விலகினார்- பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம், நுழைவு வாரியத்தின் தொடர்பாளராக இருந்த இராமநாராயணா பிப்ரவரியில் வீட்டுவசதி வாரியத்தில் இருந்து விலகினார். இராமநாராயணனின் பணிக்கு வீட்டுவசதி வாரியம் நன்றி தெரிவித்ததுடன், நுழைவு வாரியம் ஒரு புதிய தொடர்பாளரை விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.

நிலுவைத் தொகைக்கான கரேஜின் வேண்டுகோள் - புதிய மின் கட்டமைப்பை நிறுவுவதற்கான நிலுவைத் தொகையை வீட்டுவசதிச் சேவை செலுத்துமாறு கரேஜ் குடியிருப்பு கோரியது, இது நிராகரிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறான தழ்நிலைகள் காரணமாக இதற்கு முன்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டது, இருப்பினும் இந்த மிகச் சிறிய தொகையை முழு குடியிருப்பும் சமாளிக்க முடியும் என்று வீட்டுவசதி வாரியம் கருதியது.

தகவல் அளிக்குமாறு ஆரோவில் பவண்டேஷன் வேண்டுகோள் - தகவல் அளிக்குமாறு ஆரோவில் பவண்டேஷன் அலுவலகத்திலிருந்து வீட்டுவசதிச் சேவைக்கு வரப்பெற்ற வேண்டுகோளுக்கு எஃப்ஏஎம்சி மூலம் பதில் அளிக்கப்பட்டது.

பழுதுபார்ப்பு பிரிவு பற்றிய தகவல் - வீட்டுவசதிச் சேவையின் பழுதுபார்ப்பு பிரிவில் இருந்து அலெக்ஸி, ஆறுமுகம் ஆகியோரது இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருவரின் பல ஆண்டு பணிக்கு வீட்டுவசதி வாரியம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ஒருங்கிணைப்பாளர் & பழுதுபார்ப்பு ஆகிய பணிகளுக்கான காலியிடத்தை நிரப்ப சமூகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விண்ணப்பங்களை பரிசீலித்த வாரியம், விக்னேஷ் (மைத்ரேயி) ஒருங்கிணைப்பாளராகவும், ஜயனார் (ஓசர்) புதிய பழுதுபார்ப்பாளராகவும் பணியாற்ற ஒப்புதல் அளித்தது.

வீட்டிற்கான மதிப்பீட்டிற்கான செலவுகள் - ஒரு வீட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கு முன் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டுக்கான செலவுகள் வீட்டுவசதிச் சேவையால் செலுத்தப்படும் என்பதை வாரியம் ஒப்புக்கொண்டது. ஒரு பொறுப்பாளர் தனது சொந்த தகவலுக்காக மதிப்பீட்டைக் கோரினால், அவர்களே அச்செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வீட்டிற்கான உதவித்தொகை - தொற்றுநோய் பரவலின்போது நிறுத்தி வைக்கப்பட்ட, விண்ணப்பங்களுக்கான வீட்டிற்கான

உதவித்தொகையை மீண்டும் தொடங்க வாரியம் ஒப்புக்கொண்டது. இந்த ஆண்டிற்கான (2022-23) நிதியை ஆய்வு செய்து, ஒரு காலாண்டிற்கு 10 இலட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. வீட்டுவசதிக்கான உதவி நிதியானது ஃப்ரெட்டர்னல் பங்களிப்புக் கொடுப்பனவுகளில் இருந்து உருவாக்கப்படுவதால், எதிர்கால வீட்டுத் திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டது.

இளைஞர் வீடுகளுக்கான பங்களிப்புத்தொகை குறைப்பு - ஓராண்டு பரிட்சார்த்த காலத்திற்கு, இளைஞர் வீட்டுவசதி குடியிருப்பாளர்களிடமிருந்து கோரப்பட்ட நிதி பங்களிப்பை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஹியூமன்ஸ்கேப், கிரியா, கிரியேட்டிவிட்டி யூத் அபார்ட்மென்ட், கரேஜ் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு குறைக்கப்பட்ட பங்களிப்புத் தொகை பழுதுபார்ப்பு, பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இருக்காது என்று கண்டறியப்பட்டால், பங்களிப்புத்தொகை அதிகரிக்கக்கூடும். அதேவேளை, "முயற்சிக்கான" நிதி ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு, முழுமையாக வீட்டுவசதிச் சேவையின் கீழ் இத்திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

வீட்டுவசதிச் சேவையின் பட்ஜெட் 2022-2023-க்கு பிசிசி ஒப்புதல் அளித்தது.

டிரான்ஸ்-பர்மேஷனில் உள்ள வீட்டை பராமரிப்பாளர் இல்லமாக மாற்றுவதல் - டிரான்ஸ்-பர்மேஷனில் உள்ள என்பவரால் கட்டப்பட்ட சிறிய வீடு, எந்தவொரு செலவுமின்றி வீட்டுவசதிச் சேவைக்கு மாற்றப்பட்டு, பராமரிப்பாளர் இல்லம் என பெயரிடப்படும்.

'நியூ கம்யூனிட்டிக்கு' குடிபெயர் வேண்டுகோள் - ஃபிரட்டெரிக் & நடியா ஆகியோர் சிட்டாடனில் இருந்து 'நியூ கம்யூனிட்டிக்கு' குடிபெயர் கேட்டுக்கொண்டனர். இந்த வேண்டுகோளுக்கு வீட்டுவசதி வாரியம் ஒப்புதல் அளித்தது. செர்டிபிகேட்டி குடியிருப்பு இதற்கு ஒப்புதல் அளித்தது.

வீட்டுவசதி கணக்கெடுப்பு - ஆரோவில்லில் உள்ள அனைத்து வீட்டுச் சொத்துக்கள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பை விரைவாக முடிக்க வேண்டியுள்ளது. வீட்டுவசதிச் சேவையும், வீட்டுவசதி வாரியமும் இணைந்த ஒரு துணைக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவிற்கு உதவுவதற்காக மேலும் ஒரு ஆரோவில்வாசி தேவை. ஃபெலிசிட்டி & ஹெப்பினைஸ் குடியிருப்புகளில் ஏப்ரல் மாதம் இக்கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.

பிரயாத்தனாகரேஜ் வீடு வேண்டுகோள் - போல் வின்சென்ட் & தனலட்சுமி ஆகியோர் பிரயாத்தனாவில் உள்ள தம்பதியர் வீட்டிற்காக வீட்டுவசதி வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போலுக்கு அவசரமாக கீழ்தள அபார்ட்மென்ட் தேவைப்படுவதால், கரேஜில் உள்ள தனது அபார்ட்மென்டை மாற்றம் செய்வதற்கு முன், தேவையான சீரமைப்புப் பணிகளைத் தொடங்க, பிரயாத்தனா வீட்டின் சாவியை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டது.

சஞ்சனா பொறுப்பாளர்களுக்கான பொறுப்பாளர் ஆவணங்கள் - சஞ்சனா திட்ட மேலாளர்களுக்கும் கட்டிடக் கலைஞருக்கும் இடையே நடந்து வரும் மத்தியஸ்த செயல்முறை காரணமாக, சஞ்சனாவில் உள்ள பல வீட்டுப் பொறுப்பாளர்கள் தங்களுடைய பொறுப்பாளர் ஆவணங்களைப் பெறவில்லை. விருப்பமுள்ள பொறுப்பாளர்கள் ஆவணங்களைப் பெறலாம் என்பதை வாரியம் ஒப்புக்கொண்டது. இருப்பினும் மத்தியஸ்த செயல்முறையின் முடிவுக்கு அவர்கள் இணங்க ஒப்புக்கொள்கிறார்கள் என்ற வரி அதில் சேர்க்கப்படும்.

ஃப்ரெட்டர்னல் பங்களிப்புத்தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டுகோள் - கல்பனாவில் தாங்கள் பொறுப்பாளராக உள்ள அபார்ட்மென்ட்டின் வீட்டுவசதியின் ஃப்ரெட்டர்னல் பங்களிப்புத்தொகையைத் தள்ளுபடி செய்யும்படி சத்யவான் & ஃபெனி ஆகியோரின் வேண்டுகோளை வீட்டுவசதி வாரியம் ஏற்றுக்கொண்டு, அது எஃப்ஏஎம்சிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

வீட்டுவசதிச் சேவை கினிஸி இலிருந்து இ-பைக் வாடகைக்கு பெற வேண்டுகோள் - வீட்டுவசதிச் சேவை, தங்களது பணிகளைச் செய்வதற்கு உதவ, கினிஸி இலிருந்து மேலும் ஒரு இ-பைக்கை வாடகைக்கு எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அது ஏற்கப்பட்டது.

ஆரோடேம் வீடு ஏற்பாடுகள் - ஆரோடேம்/கிரேஸ் குடியிருப்புகளில் உள்ள பல உறுப்பினர்களின் தற்போதைய வீட்டு ஏற்பாடுகள் வாரியத்தால் ஆராயப்பட்டது. தேவையான அவுஸ் சிட்டிங் ஆவணங்கள் புதுப்பிக்கப்படும் வரை இந்த ஏற்பாடுகள் தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

பெத்தித் ஃபெர்ம் ஸ்டோர் அலமாரி குறித்து தெளிவுபடுத்துதல் - முன்பு சீக்ஃப்ரைட் என்பவர் பொறுப்பாளராக இருந்த வீட்டின் மதிப்பீட்டின்போது பெத்தித் ஃபெர்ம் குடியிருப்பில் உள்ள ஒரு ஸ்டோர் அலமாரி தொடர்பான விஷயத்தை கவனிக்கும்படி வாரியத்திடம் கேட்கப்பட்டது. பெத்தித் ஃபெர்ம் உறுப்பினர்கள் மற்றும் முன்பு இதுகுறித்து ஆய்வுசெய்த ஆரோவில் அவையின் விளக்கத்திற்குப் பிறகு, அந்த மதிப்பீட்டில் தவறு இருப்பதாகவும், ஸ்டோர் அலமாரி உண்மையில் முழு குடியிருப்புக்குமான பொதுவான இடம் என்பதை வாரியம் ஒப்புக்கொண்டது. இத்தவற்றை சரிசெய்ய புதிய மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

இடஅமைப்பு விளக்கக் கணக்கீடு செய்ததற்கு வீட்டுவசதிச் சேவை கட்டணம் செலுத்த எஃப்ஏஎம்சி வேண்டுகோள் - ஃபெலிசிட்டி மற்றும் போலோ டோமாசிஸ்-க்கு முன்பு சொந்தமான நிலம் ஆகியவற்றில் இடஅமைப்பு விளக்கச் சர்வே செய்ததற்கு வீட்டுவசதிச் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை வீட்டுவசதி வாரியம் ஒப்புக்கொண்டது.

வீட்டுவசதியின் நிதியுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது (ஜனவரி -மார்ச்சு)

பெயர் & குடியிருப்பு: தொகை:

டேனிஷ் & சாரா, ஹரங்கா	- 250,000	சங்கர்தேவி, சேக்ரட் குரோவ்ஸ்	- 200,000
ஃபெனி & சத்தியவான், கல்பனா	- 200,000	தருமன், கிருஷ்ணா ஃபார்ம்	- 300,000
இளங்கோ, பிராமிஸ்	- 200,000		

பழுதுபார்ப்பு நிதியுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது (₹5,000 மேல்) (ஜனவரி -மார்ச்சு)

பெயர் & குடியிருப்பு: தொகை:

ஹரி & சூர்யகாந்தி, ஜெய்மா	- 111,106	மாத்திரிபிரசாத், பிரயாத்தனா	- 12,730
ஆனந்தமயி, மதுகா	- 17,628	மஞ்சுளா, மைத்ரேயி	- 21,034

பொன்னுசாமி, கிரேஸ்	- 250,000	பெர்ட்ரன்ட், சரண்டர்	- 38,750
பிலோமினா, பி.பிரெட்டர்னிடி	- 51,613	ஜீவாத்மன், டிரான்ஸ்பர்மேஷன்	- 85,867
பிகி, சம்ரிதி	- 215,000	ஸ்வாஹா, பிராத்தனா	- 13,100
சில்வானா, பிரயாத்தனா	- 100,000	இன்வொகேஷன், சாதகா கட்டிடம்	- 38,700
வெங்கட், சரண்டர்	- 100,000	ரோசா, கிரேஸ்	- 101,100
மகாலட்சுமி இல்லம்	- 150,000		

வீடு மாற்றம் செய்யப்பட்டவை (ஜனவரி-ஏப்ரல்)

பெயர் & குடியிருப்பு: வெரெனா - இன்வொகேஷன், ஃபேனி & சத்யவான் - கல்பனா, ஓஷன் பெக்கர் - ஆங்கிராஸ் கார்டன், அசோக் - ஜெய்மா, கீதா - பிராமிஸ், ஜெகன் - ஜெய்மா

தற்போதைய பணி குறித்த தகவல் #5 (Working Update #5)

அன்பார்ந்த ஆரோவில்வாசிகளுக்கு,
இது தற்போது நாங்கள் செய்துவரும் பணி குறித்த தகவல் #5 ஆகும்:

செயற்குழு செயலகம்:

எங்களுக்குத் தெரியாமல் கடவுச்சொல் மாற்றப்பட்ட 2 செயற்குழு கம்பியூட்டர்களை, ஒரு கம்பியூட்டர் விஸார்ட் உதவியுடன், தற்போது எங்களால் அணுக முடிகிறது. 2 கம்பியூட்டர்களின் ஹார்ட் டிரைவ்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது! செயற்குழுவின் கம்பியூட்டர் தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன! எங்களிடம் எந்தவொரு கம்பியூட்டர் ஆவணங்களும் இல்லை, செயற்குழுவின் அனைத்து கம்பியூட்டர் தரவுகளும் நீக்கப்பட்டு விட்டன. இது தரவுத் திருட்டு மற்றும் கிரிமினல் குற்றம் ஆகும். இது குறித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம்.

ஃபேலிங் கேபினட்கள் (கோப்புறைகள்) மற்றும் அலமாரிகள் இன்னும் பூட்டப்பட்டுள்ளன, அவற்றின் சாவிகள் காணவில்லை. அச்சாவிகளை எங்களிடம் திருப்பித் தருமாறு முன்னாள் செயற்குழு செயலாளர்களிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் அதைத் தர மறுத்துவிட்டனர். மேலும் செயற்குழுவின் அலுவலக முத்திரை காணவில்லை. அது பவுண்டேஷன் நிராகரித்த விசா பரிந்துரைகளில் மோசடியாக முத்திரையிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஆரோவில் பவுண்டேஷனுக்கு எதிராகவும், சில ஆரோவில்வாசிகளுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆரோவில்வாசிகள் சார்பில் 3 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த 3 ரிட் மனுக்கள் எதுவும் இதுவரை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1 - WP/14707/2022 - ஹேமந்த் லம்பா vs (எதிர்) ஆரோவில் பவுண்டேஷன் மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் - வழக்கு எண் 204900147072022.

• ரிட் மனு, தற்போதைய செயற்குழு உறுப்பினர்களான அனுராதா லெக்ராண்ட், அருண் S, பார்த்தசாரதி கிருஷ்ணன், ஸ்ரீமாயி ரோஜ்கர் ஆகியோரால் பிடபுள்யூஜி (பங்கேற்பு பணிக்குழு ஆவணம்) எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக செயல்முறையின் மூலம் முன்னாள் செயற்குழு உறுப்பினர்களான திரு.சுவர்வ் மசெட்டி, திரு.ஹேமந்த் லம்பா, செல்வி. சாலி கிரின்னல் ஆகியோரை பணிநீக்கம் செய்தது தொடர்பானது. ஹேமந்த் லம்பா தங்களது பதவி நீக்கப்பட்டதன் சட்டப்பூர்வமான தன்மையை நீதிமன்றத்தின் முன் சவால் செய்ய விரும்புகிறார்.

2 - WP/11738/2022 - கிருஷ்ண தேவானந்தன் vs (எதிர்) ஆரோவில் பவுண்டேஷன் - வழக்கு எண் 204900117382022

• இந்த ரிட் மனு சமூகத் தேர்வு செயல்முறை 2017-இன்படி ஏடி.டிசி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பானது.

3 - WP/8675/2022 - அனிதா கவுர் vs (எதிர்) ஆரோவில் பவுண்டேஷன்

• இந்த ரிட் மனு செல்வி. ஃபேபியன் மரெஷெல் என்பவர், செல்வி. அனிதா கவுர் அவர்களை அவர் சார்பாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய அதிகாரம் அளித்துள்ளார். தலைப்பு அவுட்ரீச் மீடியா.

ஏடி.டிசி மற்றும் எஃப்.ஏ.எம்.சி உடனான கூட்டுக் கூட்டங்களில் நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அவை நிர்வாகப் பேரவையின் 57வது கூட்டத்தின் குறிப்புகளின் அம்சங்களை மதிப்பாய்வு செய்து செயல்படத் தொடங்கும்.

செயற்குழு 2 கூட்டுக் கூட்டங்களை நடத்தியது, உடனடி கவனம் தேவைப்படும் தலைப்புகளை மேலும் ஆராய்ந்து வருகிறது. நிலுவையில் உள்ள பல பணிகள் மற்றும் திட்டங்களில் பங்கேற்க சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். பணிச்சுமை மிக அதிகமாகவுள்ளது. ஆரோவில்லை நிர்மாணிக்க அதன் அனைத்து அம்சங்களிலும் ஒத்துழைக்க அனைவரும் முனைப்புடன் ஒத்துழைக்குமாறு பணிக்குழுக்கள் கேட்டுக்கொள்கின்றன.

ஆர்ஓஆர் புதுப்பிப்பு - 18 வயதுக்கு மேற்பட்ட 2472 குடியிருப்பாளர்களில் இதுவரை 1572 குடியிருப்பாளர்கள் ஆர்ஓஆர் பதிவு படிவத்தை நிரப்பியுள்ளனர். இது ஏறக்குறைய 64% ஆகும். சுமார் 900 பேர் இன்னும் தங்கள் ஆர்ஓஆர் படிவத்தை நிரப்பவில்லை. தயவுசெய்து கூடிய விரைவில், படிவத்தை நிரப்பவும், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

வாழ்த்துக்களுடன், அனு, அருண், ஜோசபா, பார்த்தா, செல்வராஜ், ஸ்ரீமாயி, டிணா - குடியிருப்பாளர்கள் பேரவையின் செயற்குழு

1) புத்தூஸ் கொள்முதல் சேவையிடம் இருந்து (From PTPS)

அன்பார்ந்த சமூகத்தவருக்கு,

உங்களிடம் பகிர்ந்துகொள்ள எங்களிடம் நிறைய செய்திகள் உள்ளன. அவை வருமாறு.

நீங்கள் விரும்புவதைப் போல, "பழைய புத்தூஸை" நீங்கள் செல்ல விரும்பும் இடமாக மாற்ற நாங்கள் நிறைய மாற்றங்களைச் செய்து வருகிறோம்.

பல பொருட்கள் இடம் மாற்றி வைக்கப்படுகின்றன, தயவுசெய்து அதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு தருவீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் உள்ளே நுழையும்போது வலது பக்கம் அனைத்து ஆரோவில் மற்றும் ஆரோவில் மண்டலப்பகுதி, இயற்கைமுறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும்.

ஆரோவில் மற்றும் ஆரோவில் மண்டலப் பகுதியில் உற்பத்தியாகும் எந்தப் பொருளையும் ஒரே இடத்தில் நீங்கள் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும்.

இடதுப்பக்கத்தில், உண்மையில் எஞ்சியுள்ள மற்றும் நிலைத்தத்தன்மை அல்லாத பொருட்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் குறைக்கப்படும். ஆனால் முற்றிலும் மறைந்துவிடாது!

உங்கள் விருப்பத்தை நாங்கள் ஒருபோதும் கட்டுப்படுத்த மாட்டோம். உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்பட்டால், சிறந்த மாற்று அல்லது இருப்புப் பொருட்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம். நீங்கள் பொருட்களை கண்டுபிடிக்கத் தவறினால், அதை எங்களுக்குத் தெரிவிக்கவும். அதற்கு நாங்கள் உதவுவோம்.

இது நிச்சயமாக ஒரு படிப்படியான செயல்முறை மற்றும் காலம் எடுக்கும்.

பொறுமையாக இருந்து எங்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம், நீங்கள் பங்களிக்க முடியும் என்று நினைத்தால் கூட வந்து எங்களுக்கு உதவுங்கள்!

சில வெற்று இடங்கள் மற்றும் காலி ஷெல்ஃப்புகளை ஏற்படுத்தும் ஆர்டர் முறையை நாங்கள் மாற்றுகிறோம். ஆனால் சரியான பொருட்களை உடனே வாங்க விரும்புகிறோம். பொறுமை காத்தமைக்கு நன்றி!

பிக்-அப் அல்லது டெலிவரிக்கு தயாராக இருக்க மின்னஞ்சல் ஆர்டர்களை பரிசோதித்து வருகிறோம்.

நிறுவனங்கள், சேவைகள், விருந்தினர் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான சேவைகளுக்கு எங்களால் தள்ளுபடிகளை வழங்க முடியும்.

மேலும் மாத இறுதியில் தேவைக்கேற்ப ஜிஎஸ்டி இன்வாய்ஸ்களை வழங்கலாம்.

மின்னஞ்சல் மூலம் உங்கள் ஆர்டர்களை செய்யலாம்: ptps@auroville.org.in தகவல்: 0413-262 3091

2) புத்தூஸ் கொள்முதல் சேவையிடம் இருந்து (From PTPS)

அன்பார்ந்த சமூகத்தவருக்கு,

ஆஸ்பிரேஷனில் உள்ள புத்தூஸில் நாங்கள் மிகவும் வேலையாக இருந்தோம். மேலும் நமது சமூக மையத்திற்கான சிறந்த திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம்...

புத்தூஸில் பணிபுரியும் பெண்கள் சுற்றுப்பயணத்தில் இருக்கும்போது, புத்தூஸின் உட்புறத்தில் நாங்கள் பெயிண்ட் அடித்தோம். இப்போது வெளிப்புறத்தை புதிய நிற பெயிண்ட்டுடன் புதுப்பித்து வருகின்றோம். விரைவில் இது ஆச்சரியப்படுத்தும்படி தோன்றும். நுழைவாயிலில் இப்போது அமரும் இடம் உள்ளது, மேலும் அதை இன்னும் கண்கவரும் இடமாக மாற்ற தொடர்ச்சி செடிகளைச் வைக்கின்றோம்.

அடிப்படை வண்ணங்களை முடித்தவுடன், பொருத்தமான அலங்காரங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க விரும்பும் தன்னார்வலர்களை நாங்கள் அழைக்கிறோம்.

நீங்கள் ஏதேனும் வகையில் ஒத்துழைக்க விரும்பினால், சஞ்சானவில் ஜோயலை 262 3091 என்ற எண்ணிலோ அல்லது ptps@auroville.org.in என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளவும்.

எங்களால் முடிந்தவரை விரைவில் கேன்டீனை திறக்க நாங்கள் தயாராகி வருகிறோம், மேலும் அந்தப் பகுதியை ஏற்கனவே சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளோம்.

ஆரோவில்வாசிகள் மற்றும் அவர்களின் விருந்தினர்கள் ஆரோக்கியமான, நிலையான மற்றும் மலிவு விலையில் உணவை அனுபவிக்கக்கூடிய இடத்தை நாங்கள் வழங்குவோம்.

ஆரோவில் மற்றும் ஆரோவில் மண்டலப்பகுதியில் இருந்து பல தயாரிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏதேனும் பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து ஆரோவில் தயாரிப்பாளர்களும் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அழைக்கிறோம்.

வெறுமனே மீண்டும் பேக்கேஜிங் செய்வது கூடுதல் மதிப்பு அல்ல, அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறோம்.

ஆரோவில் மற்றும் ஆரோவில் மண்டலப்பகுதியைச் சேர்ந்த பொருட்களின் தேவைகளுக்கு, சாத்தியமான சிறந்த விலையை அளிக்கக்கூடிய மையமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் இப்போது பின்வருவனவற்றை வழங்குகிறோம்.

- காஜிம்பா புளித்த பானங்கள்
- மாசிமோவின் ஃபோண்டிணா சீஸ்
- பேக்கரியில் இருந்து ரொட்டிகள், கிரேக்கர்கள் மற்றும் குக்கீகள் (ஆர்டர் செய்யவேண்டும்).
- திருவண்ணாமலையில் இருந்து லீலுவின் மலிவு விலையில் நட்டு வெண்ணெய்.
- ஜெ.ஃப்பி பிஷ் ஃபைலட்ஸ் மற்றும் பிரெட் பிஷ் பிங்கர்ஸ் (சிறிது மசாலாவுடன்! :-)

மலிவு விலை வினிகருடன் மொத்த வகைகளின் வரம்பு விரிவடைந்து இப்போது அதன் சொந்த இடத்தைப் பெற்றுள்ளது. தேவைப்படும்போது உதவி கேட்கவும்.

தினந்தோறும் அதிக விழிப்புணர்வுடன் ஆர்டர் செய்து உங்களுக்குத் தேவையானதை வழங்க முயற்சிக்கிறோம்...

அனைத்து நிறுவனங்கள், சேவைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு தொழில்நீதியாக அவர்கள் பெறும் அனைத்திற்கும் தள்ளுபடி வழங்குகிறோம், விரைவில் வாங்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் மாதாந்திர ஜிஎஸ்டி பில் வழங்க முடியும்.

அரேகாவால் வடிவமைக்கப்பட்ட சன்லிட் ஃபியூச்சரிலிருந்து சோலார் பேனல்களை நிறுவி சுயாதீனமாக சூரியச்சக்தி மின்சாரத்திற்கு மாறவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அப்போது சார்ஜிங் ஸ்டேஷன்களும் இருக்கும்...

உங்களுக்கும், சமூகத்துக்கும், எங்களால் முடிந்தவரை சேவை செய்ய முயல்கிறோம்...

புத்தாஸ் கொள்முதல் அணி - குமரன், நரேன், குமார், ஜோயல், பாரதி, தேவனா, ஜெயந்தி, கலை, லக்ஷ்மி, லீலா, மதி, முகுந்தன், நந்தினி, நவனிதம், நிவி, சத்யா, சண்முகம், சுந்தரி, திலகா, வாணி-சிவபாக்கியம், வனிதா

அறிவிப்புகள் (Announcements)



மல்டி மீடியா சென்டர் அரங்கம் (எம்எம்சி, டவுன் ஹால்)
(MULTI MEDIA CENTRE AUDITORIUM (MMC, Town Hall))

01.07.2022, வெள்ளி அன்று 7.45 மணிக்கு (தயவுசெய்து இந்நேர மாற்றத்தைக் கவனிக்கவும்) சினிமா பாரடைஸில்: "தி/கிரேட் ரேஸ்" ("The Great Race") - திரைக்கதை, இயக்கம்- பிளேக் எட்வர்ட், யுஎஸ்ஏ, 1965. நடிப்பு - டோனி கர்டிஸ், ஜாக் லெமன், நடாலி வூட், பீட்டர் பாலக். ஆங்கில மொழிப்படம், ஆங்கிலத் துணை வாசகங்களுடன். காலம்: 2 மணிநேரம் 40 நிமிடம்.

நந்தினியின் புதிய அறிவிப்பு (New Announcement From Nandini)

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

நந்தினி தையல் பிரிவு இப்போது உங்கள் தையல் ஆர்டர்களை எடுக்கத் திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் இன்னும் ஒரு புதிய குழுவை உருவாக்கும் செயல்பாட்டில் இருப்பதால், இச்சமயத்தில் உங்கள் ஆர்டர்களை முடித்து கொடுப்பதற்கு காலதாமதம் ஆகலாம். நாங்கள் எங்களது இயல்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைக்கு விரைவில் திரும்புவோம் என நம்புகிறோம். தையல் பிரிவு திறந்திருக்கும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. உங்கள் பார்வைக்காக அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

திங்கள், புதன், வெள்ளி அன்று காலை 9 - 12 மணி வரை, பிற்பகல் 2 - 4 மணி வரை

உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் காத்திருக்கும். *நந்தினி தையல் பிரிவு குழு, எலிசபெத் & இந்திராணி*

ஆர்ஓஆர் குறித்து பவுண்டேஷன் அலுவலகத்தில் இருந்து கடிதம் (Letter from Foundation Office regd. RoR)

அன்பார்ந்த குடியிருப்பாளர்களுக்கு,

ஜூன் 17, வெள்ளிக்கிழமை தேதியிட்ட குடியிருப்பாளர்கள் பதிவேடு (ஆர்ஓஆர்) (Register of Residents) தொடர்பாக ஓஎஸ்டி டாக்டர் G. சீத்தாராமன் அவர்களிடமிருந்து பின்வரும் தகவலைப் பெற்றோம். தயவுசெய்து தங்களின் ஆர்ஓஆர் படிவத்தை உடனே நிரப்பவும்.

ஆன்லைனில் அல்லது காகிதப் படிவத்தை நிரப்ப உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களில் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்.

இங்கே [here](#) படிவத்திற்கான இணைப்பையும், அச்சிடக்கூடிய படிவங்களுக்கான ஆரோநெட் இணைப்பை [இங்கேயும் here](#) காணலாம்.

நன்றி, அனு, அருண், ஜோசபா, பார்த்தா, செல்வராஜ், ஸ்ரீமாயி, டிணா - (குடியிருப்பாளர்கள் பேரவையின் செயற்குழு)

உங்கள் புகார்களைப் பெற, குறைதீர்ப்புப் பிரிவைச் செயற்குழு அமைக்கிறது
(The Working Committee is setting up a Grievance Cell to receive your complaints)

அறிவிப்பு

2021 முதல் ஆரோவில் ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தற்போது இங்கு செயலிழந்த அமைப்பு இயங்குவதை மேலும் மேலும் தெளிவாகக் காண முடிகிறது. நிர்வாகப் பேரவை (கவர்னிங் போர்டு) தனது 58வது கூட்டத்தில், இது குறித்து ஆய்வு செய்ய ஓர் நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாகக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கூடுதலாக, நகர வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான இயக்கம் குடியிருப்பாளர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே சலசலப்பை எழுப்பியுள்ளது.

பல அதிகாரபூர்வமற்ற புகார்களை பெரும்பான்மையான மௌனம் காக்கும் ஆரோவில் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிப்படையாக மாஸ்டர் பிளான்படி நகரத்தை கட்டமைக்கும் தற்போதைய இயக்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது நிர்வாகப் பேரவைக்கு (கவர்னிங் போர்டு) ஆதரவாகவோ, அவர்களால் பேச முடியவில்லை. ஏனென்றால், அவர்களின் வேலை, வீடு, சமூக வாழ்வு, குழந்தைகளின் பள்ளி அனுபவம், அவர்களுடைய ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் அச்சம் தரும் சூழல் நிலவி வருவதே அதன் முக்கிய காரணமாகும்.

ஆக்கிரமிப்பு, ஆத்திரமூட்டல் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற வெளிப்படையான நிகழ்வுகள் குறித்து பல புகார்கள் பெறப்பட்டுள்ளன. இத்தகைய புகார்கள் தீவிரம் மிக்கது என்பதால், செயற்குழு ஒரு குறைதீர்ப்புப் பிரிவை (Grievance Cell) ஏற்படுத்தி உள்ளது. அங்கு இதுபோன்ற புகார்கள் பெறப்பட்டு ஆராயப்படும்.

நியாயமற்ற நடைமுறை, ஆக்கிரமிப்பு அல்லது அநீதியை நீங்கள் அனுபவித்தால், உங்கள் புகார்கள் மற்றும் குறைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவுவோம்.

புகார் பிரிவு மின்னஞ்சல் முகவரி: grievancecell@auroville.org.in

நன்றி, அனு, அருண், ஜோசபா, பார்த்தா, செல்வராஜ், ஸ்ரீமாயி, டீனா - (குடியிருப்பாளர்கள் பேரவையின் செயற்குழு)

ஆரோவில் பவுண்டேஷன் தரவு & அறிவுசார் சொத்துக்கள் (Auroville Foundation Data & Intellectual Properties)

01.04.2022 தேதியின்படி, பின்வரும் பணிக்குழுக்கள் மற்றும் அக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. நில வாரியம், பட்ஜெட் ஒருங்கிணைப்புக் குழு, செயற்குழு, வீட்டுவசதி வாரியம்/சேவை, யூனிட்டி ஃபண்ட்/ நகர சேவைகள், பண்ணைகள் மற்றும் காடுகள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் & சேவைகள்.

ஆரோவில் பவுண்டேஷன் சொத்துக்களுடன் தொடர்புடைய ஆரோவில் பணிக்குழுக்களின் தரவு மற்றும் மின்னஞ்சல் கணக்குகள், அமைச்சகங்கள், நிர்வாகப் பேரவை உறுப்பினர்கள் போன்ற அதிகாரபூர்வ நிறுவனங்கள் உடனான தகவல் பரிமாற்றங்கள் auroville.org.in அல்லாத பிற டொமைன்களுக்கு மாற்ற கோரும் ஆரோவில் அவையின் இடுகை குறித்து எஃப்ஏஎம்சியின் கவனத்திற்கு வந்தது. எஃப்ஏஎம்சி அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்பதை கடுமையாக அறிவுறுத்துகிறது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். ஆன்லைன் தரவு மற்றும் பணிக்குழு மின்னஞ்சல்கள் போன்ற ஆரோவில் பவுண்டேஷனின் கணினியில் சேமிக்கப்பட்ட தகவல்களை மாற்றுதல், நகலெடுத்தல், நீக்குதல் ஆகியவை அனைத்து பணிக்குழு உறுப்பினர்களாலும் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது ஆரோவில் முழுமைக்கும் மற்றும் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் சட்டரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஸ்ரீ அன்னையின் சேவையில், அன்புடன், எஃப்ஏஎம்சி (சந்திரேஷ், கீதா, ஜோஸ்லின், கலியா, சத்தியநாராயணன், டோர்கில்)

மறுசீரமைக்கப்பட்ட எஃப்ஏஎம்சியிடம் இருந்து செய்தி (Note from reconstituted FAMC)

அன்பார்ந்த சமூகத்தவருக்கு,

தற்போதைய எஃப்ஏஎம்சி மூன்று ஆண்டுகாலம் செயலாற்ற நிர்வாகப் பேரவையின் கீழ் நேரடியாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஆரோவில்லின் விதிமுறைகள், விழுமியங்கள் மற்றும் இந்தியாவின் சட்டவிதிகள் ஆகிய இரண்டிற்கும் ஆரோவில் இணங்காததால் இது நிகழ்ந்தது.

முந்தைய எஃப்ஏஎம்சி குழுக்கள் சுத்தம் செய்வதற்கு தங்களால் இயன்றதைச் செய்தன, ஆனால் சிறிய வெற்றியைப் பெற்றன. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது, நாம் இணக்கமாக இல்லாதது, நமது நற்பெயருக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியதோடு, சமூகம் பெரிய அபராதத் தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது. இது சாசனம் மற்றும் இலட்சியங்களைப் பின்பற்றுவதற்கான முன்னேற்றத்திற்காக ஆரோவில்லுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு நிலையிலும் எதிர்மறையான விளைவைக் கொண்டுவருகிறது.

ஆரோவில் பல ஆண்டுகளாக "இயற்கையாகவும் கட்டுப்பாடற்றதாகவும்" வளர்ந்துள்ளது. அதன் மேலாண்மை அமைப்புகள் மிகவும் சிக்கலானதாக ஆகிவிட்டன. இப்போது அவற்றின் சொந்த சுமையினால் சரிந்து வருகின்றன. அதனால்தான் வளர்ந்து வரும் நகரத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய நமது நிர்வாக அமைப்பைச் மறுசீரமைக்கவும், நிர்வாகப் பேரவையின் 57வது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கூர்நோக்குகளையும் உடனடியாக நிவர்த்தி செய்யவும் இந்த 3 ஆண்டுகள் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

(https://auroville.org.in/sites/www.auroville.org.in/files/article_attachments/GB%20Minutes%20of%202057th%20meeting.pdf)

நாங்கள் செய்து முடிக்கவேண்டிய பணிகள்:

- ஒரு கூட்டு பகிரப்பட்ட கணக்கியல் அமைப்புமுறையை (Collective Shared Accounting System) அமைத்தல்.
- ஒரு (கூட்டு) ஜிஎஸ்டி கணக்கியல் நுழைவாயிலை (one collective GST accounting gateway) அறிமுகப்படுத்துதல்.
- தற்போதுள்ள அறக்கட்டளைகளின் எண்ணிக்கையை (சுமார் 50) 2 ஆகக் குறைத்தல், அதன்படி, ஒரு அறக்கட்டளை சேவைகளுக்காவும், இன்னொரு அறக்கட்டளை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கும் இருக்கும்.
- ஒரே கொள்முதல் சேவையை உருவாக்குதல்.
- ஆரோவில் பண்ணைகளின் விரிவாக்கத்திற்கான திட்டத்தை உருவாக்குதல்.
- உற்பத்தி பயன்பாட்டிற்காக அனைத்து நிலப் பயன்பாட்டையும் மதிப்பாய்வு செய்தல்.
- பயன்படுத்தப்படாத மற்றும் குறைவாக பயன்படுத்தப்படும் கட்டிடங்கள் மற்றும் அலுவலக இடங்கள் அனைத்தையும் கண்டறிந்து பயன்படுத்துதல்.
- இடம், நிதி மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகிய இரண்டின் ஆதரவுடன், புதிய தொழில்முனைவோருக்கான தொடக்கத் திட்டத்தை உருவாக்குதல்.
- தற்போதுள்ள நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கும், சமூகத்திற்கு வருமானத்தை வழங்குவதற்கும், இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்துதல்.
- மனிதவளங்கள் சேவை மற்றும் பயிற்சி பெறுபவர்தன்னார்வத் திட்டம்.
- சூழல் மூலதனத்தின் (capital flow) உகந்த பயன்பாட்டிற்கு பட்ஜெட் ஒருங்கிணைப்பு.
- புதிய வளர்ச்சிக்கான நிதி இருப்புத் தொகுப்பை ஒருங்கிணைத்தல்.
- வீடுகட்டிடச் சொத்து மறுஒதுக்கீட்டுக் கொள்கை (சொத்துகளை பணமாக்குதல் இல்லாமல்.)
- ஆரோவில் தரவுகளின் உண்மைத்தன்மையை ஒருங்கிணைத்து சரிபார்த்தல்: மனிதர்கள், நிலம் மற்றும் கட்டிடங்கள் மற்றும் அனைத்து பணிக்முடிக்களுக்கும் சமூகத்திற்கும் கிடைக்கக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த மற்றும் குறுக்கு-இணைப்புள்ள தரவுத்தளத்தில் தரவை உருவாக்குதல்.
- அனைத்து ஆரோவில் சொத்து வகைகளுக்கான பொறுப்பாளர் கொள்கைகளின் மதிப்பாய்வு

இது நமக்குள்ள ஒரு பெரிய சவாலான பணியாகும். மேலும் நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை சிறப்பாக பங்கேற்க வேண்டும். ஏனெனில் ஆரோவில்லின் வாழ்க்கை அதைச் சார்ந்தது. அதில் பங்கேற்காமல் இருப்பது நல்ல விருப்பத்தேர்வு அல்ல. இதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த அனைத்து மறுசீரமைப்புகளும் செய்யப்படும்போது, ஆரோவில் ஒரு அழகான வழியில் முன்னேற முடியும். இங்கு அதிக ஆற்றல் உள்ளது, இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால், அது மிகவும் சக்திவாய்ந்த சக்தியாக மாறும். அவ்வாறு செய்வது அதிக ஆற்றலை விடுவிக்கும், பணிக்முடிக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் தனிப்பட்ட போராட்டத்தில் செலவழிக்கும் ஆற்றலைத் தவிர்த்து, தங்கள் வேலையில் கவனம் செலுத்தலாம். இந்த மாற்றம் தேவையான வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் மற்றும் ஆரோவில் விழுமியங்களின் அடிப்படையில் நமது சமூகத்தை உருவாக்குவதில் அதிகக் கவனம் செலுத்த அனுமதிக்கும்.

அக்கறையுள்ள எவரையும் சந்திக்கவும், நமது கூட்டுப் பணியின் அனைத்து அம்சங்களிலும் அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கவும் கீதாவும் ஜோஸ்லினும் வாரம் ஒருமுறை உங்களைச் சந்திக்கக் காத்திருப்பார்கள். இன்னமும் அலுவலகப் பொறுப்புகளை ஏற்கும் பணியைச் செய்துவருவதால், இதுபற்றிய விவரத்தை மாஸ்புல்ல்டின் மூலம் அறிவிப்போம். மேலே உள்ள சில அம்சங்கள் குறித்த விரிவான விளக்கத்தை விரைவில் அறிவிப்போம்.

2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்குகளை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதற்காக பெரும் முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இது முதல் ஆண்டாக இருந்தாலும், ஒரு சமூகமாக நாம் இந்தப் பணியை மிகச் சிறப்பாக நிர்வகித்தோம். அனைத்து ஆரோவில்வாசிகளுக்கும், அவர்கள்தம் அர்ப்பணிப்புக்காக, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பருப்பொருள் மற்றும் ஆன்மா ஆகியவற்றில், தற்போதுள்ள பராமரிப்பு முறையை மாற்றி, புராஸ்பெரிட்டி (செழிப்பான) அமைப்புமுறையைக் (Prosperity System) கொண்டு வருவதற்கு எங்களின் முழு ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களுக்கு ஏதேனும் கருத்து இருந்தால், தயவுசெய்து famc@auroville.org.in என்ற மின்னஞ்சலுக்கு எங்களுக்கு எழுதவும். ஸ்ரீ அன்னையின் சேவையில், அன்புடன், எ.:பி.ஏ.எம்.சி - (சந்திரேஷ், கீதா, ஜோஸ்லின், கலியா, சத்தியநாராயணன், டோர்கில்)

ஸ்ரீ அரவிந்தரின் அருள்மொழி

சிந்தனையால் உண்மையான அறிவு கிடைக்காது. நீ என்னவாக இருக்கிறாய் என்பதுதான்; அதுவே நீ ஆகிறாய்.

நமது உண்மையான எதிரி நமக்கு வெளியில் இருக்கும் எந்தச் சக்தியும் அல்ல, மாறாக நமது சொந்த அழகை பலவீனங்கள், நமது கோழைத்தனம், நமது சுயநலம், நமது பாசாங்குத்தனம், நமது கண்மூடித்தனமான உணர்வுப் போக்கு.



தேர்வு செயல்முறை 2022 - பெயர் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்து கருத்து அளிக்க அழைப்பு
Call for feedback on nominees - Selection Process 2022

அன்பார்ந்த குடியிருப்பாளர்களுக்கு,

தேர்வு செயல்முறையில் பெயர் பரிந்துரைப்பதற்கான கட்டம் முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆரோவில் அவை, நுழைவு வாரியம், நிதி மற்றும் சொத்துக்கள் மேலாண்மை அவை, செயற்குழு: பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, இப்பணிக்குழுக்களில் ஏதேனும் ஒன்றில் பணியாற்ற முன்வந்துள்ளவர்கள் குறித்த ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கின்றோம்.

எப்படி - தயவுசெய்து விண்ணப்பதாரர்களின் விரிவான சுயவிவரங்களைக் கண்டறிந்து அதற்காக உள்ள கருத்துப் படிவத்தை இந்த இணைப்பில் நிரப்பவும்: <https://www.ras-auroville.org/main-wgs-2022/>

கருத்துகள் அளிப்பதற்கான கடைசி தேதி, வெள்ளி, 24.06.2022

"கருத்து தெரிவிப்பவர் தேர்வுக் குழுவிற்கு அவரது பெயர் அநாமதேயமாக இருக்குமாறு தேர்வு செய்யலாம், இருப்பினும் அவர் பெயர் ஆர்ஏஎஸ்-ஆல் பதிவு செய்யப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு அநாமதேயமாக கருத்து தெரிவிக்கப்படும், அவர் அக்கருத்துக்கு பதிலளிப்பதற்கான அல்லது பரிந்துரையை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார். எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட நபரும் தேர்வு செயல்முறையில் இருந்து விலகிவிட்டால், பெறப்பட்ட கருத்துகள் நீக்கப்படும்.

கருத்து மற்றும் அதற்கான பதில்கள் அனைத்து தேர்வுக் குழுக்களுக்கும் வழங்கப்படும் (பிரிவு 6-ஐப் பார்க்கவும்), அவர்கள் பின்னூட்டம் பொருத்தமானதா அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததா என்பதை முடிவு செய்வார்கள். பணிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொருத்தமான தகவலாக மட்டுமே பின்னூட்டம் பயன்படுத்தப்படும். தேர்வு செயல்முறைக்கு முன் எந்தவொரு நபரும் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

தேர்வு குழுக்களுடன் மட்டுமே கருத்துகள் பகிரப்படும் மற்றும் பொதுவில் வெளியிடப்பட மாட்டாது. தேர்வுக் குழுக்கள் மற்றும் ஆர்ஏஎஸ் உறுப்பினர்கள் கடுமையான இரகசியத்தன்மையைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் அநாமதேயமாக கருத்து தெரிவிப்பவர்களின் கருத்தையோ பெயர்களையோ தெரிவிக்காது" (PWG 2022, Part 3, 3 - https://drive.google.com/file/d/1Bbes-na1CG_CvcWBIJaRTcSFEMXCQkq4/view)

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து ஆர்ஏஎஸ்-ஐத் தொடர்பு கொள்ளலாம்- raservice@auroville.org.in அன்புடன், ஆரோவில்வாசிகள் அவைச் சேவை - டேன், ஜியோவானி P, சதீஷ் A, டாட்டியானா S.

நுழைவுச் சேவையின் அறிவிப்பு, ES#137, தேதி: 25-06-2022

நமது சமூகத்தில் சேர பின்வரும் நபர்கள் நுழைவு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சாத்தியமான புதிதாய்ச்சேர்ந்தவர்கள், ஆரோவில்லின் கூட்டாளிகள், நண்பர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை 2 வாரத்திற்குள் பகிர்ந்து கொள்ளவும். சாத்தியமான ஆரோவில்வாசிகள், திரும்பிவரும் ஆரோவில்வாசிகள், இளைஞர்கள், ஒரு ஆரோவில்வாசியின் துணைவர்/பார்ட்னர் ஆகியோர் பற்றிய கருத்துக்களை 4 வாரத்திற்குள்ளும் entryservice@auroville.org.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். நன்றி.

புதிதாய்ச்சேர்ந்தோராக அறிவிக்கப்படுகிறது:

இந்திரா இராமலிங்கம் (இந்தியா) - விகாசில் தங்கியுள்ளார், தீபனம் பள்ளியில் பணிபுரிகிறார்.

இலட்சுமி பன்னீர்செல்வம் (இந்தியா) - டெரா சோல் பண்ணையில் தங்கியுள்ளார், ஆரோ சோயாவில் பணிபுரிகிறார்.

நிவேதிதா பரிமளசெல்வன் (இந்தியா) - ஆர்க்கான்சியலில் தங்கியுள்ளார், புராகிரஸ் லேண்ட்ஸ்கேப்பில் பணிபுரிகிறார்.

ஆரோவில்வாசியாக உறுதிசெய்யப்படுகிறது:

விக்னேஷ் கந்தசாமி (இந்தியா)

தாமாகவே ஆரோவில்லை விட்டு சென்றவர்கள்:

டேனியல் கிரீன்பெர்க் (அமெரிக்கா)

ரோஸ்மேரி டெமெல்லோ (ரோஸ்) - (இங்கிலாந்து)

ஸ்ரீ அரவிந்தரின் அருள்மொழி

குறிக்கோளற்ற வாழ்க்கை எப்போதுமே குழப்பமான வாழ்க்கைதான். ஒவ்வொரு நபருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். ஆனால் உங்கள் இலக்கின் தரம் உங்கள் வாழ்க்கையின் தரத்தைப் பொறுத்தது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் நோக்கம் உயர்ந்ததாகவும் பரந்ததாகவும், தாராளமாகவும் ஆர்வமற்றதாகவும் இருக்கவேண்டும்; இது உங்கள் வாழ்க்கையை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் விலைமதிப்பற்றதாக மாற்றும். உங்களின் இலட்சியம் எதுவாக இருந்தாலும், உங்களுக்குள் முழுமையை நீங்கள் உணர்ந்தாலன்றி, அதை முழுமையாக நிறைவேற்ற முடியாது.